


கிந்தனாத்தனம்



வெள்ளிதோறும் வெளிவருவது

தனிப்பிரதி விலை: சதம் 10.

[புத்-எசு] வாழ்ப்பாணம்: சுபகிருதுஸ் புரட்டாதிமீ ககூஉ வெள்ளிக்கிழமை (5 October, 1962) [ஆல-உகூ]

கலைகளுக்கெல்லாம் தாயைக்

கருத்தார வணங்குவோம்

மனித இனத்தை, ஏனைய உயிரினங்களிடமிருந்து பிரித்துக்காட்டும் அற்புத அம்சங்களுள் சிந்தனைத் திறனும் ஒன்று. அச்சிந்தனைத் திறனின் வேகத்தை உயர்த்தி, தரத்தை உயர்த்தி, மனிதவாழ்வின் தரத்தையும் நோக்கத்தையும் உயர்வடையச் செய்யும் பெரும் பணியை சிறைவேற்றுவதற்கு எந்தவிதத்திலும் துணைபுரிவது கல்வியே. தலைசிறந்த சமயியாவதற்கோ, விஞ்ஞானியாவதற்கோ, சமூகசீர்திருக்கவாதியாவதற்கோ, மகாகவியாவதற்கோ, மக்கள்நலம்பேணும் மகாலாவதற்கோ சிந்தனை இன்றியமையாததாகிறது. சிந்தனை பெரும்பாலும் கல்வியாலேயே தூண்டப்படுகிறது; வளர்க்கப்படுகிறது; முற்றிப்பழுத்த அறிவுநிலை அளிக்கப்படுகிறது. இத்தனையையும் ஒப்புக்கொள்ளும் நாம், கல்வியே கருந்தனம் என்னும் நாம் அதற்குத் தலைவியாம் கலைமகளைக் கருத்தார வணங்கி, வாயாரப் பாடித் துதிக்காமல் விடுவோமா?

ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழர் உள்ள வேறுபல நாடுகளிலும் கோவில்கள், அறிவுநிலையங்கள் தோறும் தொழிலகங்கள் சனசமூகநிலையங்கள் தோறும் கலைச் செல்வி வழிபாடு நடைபெறுவதெல்லாம் இதனாலன்றோ?



சேரிகழலந்திருவடியுந்தோன்றும் தோன்றும் திரிபுரத்தையெரிசெய்தசிலையுந்தோன்றும் நெறியதனைவிரித்துரைத்தநேர்மைதோன்றும் நெற்றிமேற்கண்தோன்றும் பெற்றந்தோன்றும் மறுபிறவியறுத்தருளும் வகையுந்தோன்றும் மலைகளுஞ்சலமகளும் மலிந்துதோன்றும் பொறியரவம்மதியும் பொலிந்துதோன்றும் பொழிந்திரும்புவணத்தேம்புனிதனார்க்கே.

X X X

ஊனாகியுனையிராயுயிர்தோறுமாகி வாணதியானபொருளாய்மதியாகிவெய்யோன் ருணாகியான் பெண்ணுருவாகிச்சராசரங்க ளானான் சிவன்மற்றவனின் கழற்கன்புசெய்வாம்.

தாயினும் நல்ல தயாபரன்

இறைவனிடத்திலே அடியார்கள் கொண்ட தொடர்பு பலவகைப்படும். ஆண்டான் அடிமை, காதலன், காதலி, தோழன், பெற்றோர், மகன் இவ்வாறுகப்பலவகைப்பட்ட பத்தியால் ஏற்பட்ட தொடர்புகளைக் காண்கின்றோம்.

இறைவனைத் தாயாக நினைத்து வழிபடுவது மிகவும் சிறந்த முறையாகும், உலகத்

[ஸ்ரீ வ. குகசர்மா]

திலே நாம் பிரத்தியட்சமாய்க் காணக்கூடிய சிறந்த அன்பு

தாயன்பாகும். எனவே உயிர்களிடத்திலே நீங்காத சிறந்த அன்புடையவராக உள்ள இறைவனை அன்னையாகப் போற்றுவது சிறந்த மார்க்கமாகும். நாவுக்கரசரும் "ஈன்றானுமாயெனக் கெந்தையுமா புடன்தோன்றினராய்" என்று கூறியுள்ளார். அம்மையே அப்பா என்று அழைத்தார் மணிவாசகர். "தையுடைமை யாலும் தம்மைப்பெற்றமை யாலும் அம்மையேயென்றார்" என்பார் திருவாசகவுரைகாரர்.

இறைவனை அழுதால் பெரலாமென்பது பெரியோர் கொள்கை. நமது தீவினை முடிவுபெறாத காரணத்தால் நமக்குத் தன்பங்கள் மென்மேலும் வருமேல் அதற்காக இறைவனை வெறுக்கலாகாது. அதற்குப்பதிலாக அவரது அருளை வேண்டி உள்ளம் உருகிக் கதறவேண்டும். தாய் சினத்தால் நீத்தாலும் சிறு குழந்தை தாயின் அன்பை வேண்டித்தானே அழும் "அரி சினத்தால் ஈன்ற தாயகற்றிடினும் மற்றவள்தன், அருள் நினைந்தே யழும் குழவி அது போன்றிருந்தேனே" யென்பது ஆழ்வார் வாக்கு.

மணிவாசகர் அதற்கு மேலேயும் ஒருபடி போய் "பால் நினைந்துட்டும் தாயினும் சாலப்பரிந்து" என்று கூறுகிறார். "தாயானவள் அவ்வச் செவ்விக்கண்ணே நினைந்து பாலூட்டுவாள், பிற நேரங்களில் அதனை விடுத்துத் தன் (தொடர்ச்சி 4-ம் பக்கம்)

இன்று நடைபெறும் சைவக் கலாச்சார விழா

இன்று (5-10-62) மாலை 5 மணிக்கு, சைவக்கலாச்சார மன்றத்தின் சார்பில் இளவாலை மெய்கண்டான் வித்தியாசாலையில் ஆரம்பமாகி நிகழவிருக்கும் சைவக்கலாச்சார விழாவை வடமாநில உதவிக்கல்வி முதல்வர் திரு S. U. சோமசேகரம் M. A. திறந்துவைப்பார். திரு. சு. நாகமுத்து J.P. தலைமைதாங்குவார்.

ஈழநாடு ஆசிரியர் K. P. கரன், இந்துசாதனம் ஆசிரியர் இ. நம. சிவப்பிரகாசம், புணர்

டித வித்துவான் சைவப் புலவர் இ. திருநாவுக்கரசு, செல்வி சந்தனநங்கை சோந்தரம் கந்தப்ப, முதலியார் செ. சின்னத்தம்பி, பண்டிதை சைவப்புலவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோரின் சமயச் சொற்பொழிவுகளும், திருமுறை இன்னிசைக் கச்சேரிகளும் நிகழவிருக்கின்றன. —

நற் சிந்தனை

ஙகம் போல நாங்கள் வாழ்ந்தால் நீகில் லாத இன்பம் நிறையுமே

எங்கள் அறிவித்தல்

எதிர்வரும் 8-10-62 திங்கட்கிழமை சைவப்பிரகாச அச்சியந்திரசாலையும் இந்துசாதன அலுவலகமும் சிசயதசமி வீடு முறைக்காப்புட்டப்பட்டிருக்குமென்பதை அன்பர்களுக்கு அறியத்தருகின்றோம். —அதிபர்.

தமிழாக்க நூலுக்கு!

இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளில் பிறந்துள்ள சிறந்த நூல்களைத் தமிழில் மொழியாக்கஞ்செய்து வெளியிடுவதற்கென்று சென்னை அரசாங்கம் 10லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாம்.

நிதிமந்திரியின்

பொறுப்பிலேபொதுவாக ஆட்சிமுழுவதும் நிலைமை அரசியல் முறைக்கு முரண்பாடு

பீலிக்க பிரிந்தபின்பு சீப்பியின் பெயரே அரசியல் ஆதிக்கத்தைக் குறிக்கும் தனிப்பெயராகத் தொலிக்கின்றது. அமைச்சர் அவையை மாற்றி அமைக்கும் தேவையிருந்தும் அந்த மாற்றம் நேரு வருகையைக் காத்திருக்கின்றதென்று வதந்தி உலவுகின்றது.

பாரதப் பிரதமர் வரும் பொழுது ஈழத்தில் அரசியல் நிலைமை அவ்வளவு பழுதில்லை என்பதைக் காட்டுவதற்காக மந்திரிமார் இருந்தபடி இருப்பது வேண்டப்படுகின்றது போலும்!

சீப்பியின் அரிசி வெட்டுப் பதற்றிட்டம் மறுபடியும் கொணரப்பட்டால் நாட்டிழப்பரப்புண்டாகும் என்று பீலிக்க காத்திருந்த நிகழ்ச்சி நடைபெறாததும் பீலிக்க பிலிப்புக் கூட்டு முன்னணிக்கு முட்டுக்கட்டையாய் விட்டது.

நிதிமந்திரியின்

பொறுப்பிலேபொதுவாக ஆட்சிமுழுவதும் நிலைமை அரசியல் முறைக்கு முரண்பாடு

பீலிக்க பிரிந்தபின்பு சீப்பியின் பெயரே அரசியல் ஆதிக்கத்தைக் குறிக்கும் தனிப்பெயராகத் தொலிக்கின்றது. அமைச்சர் அவையை மாற்றி அமைக்கும் தேவையிருந்தும் அந்த மாற்றம் நேரு வருகையைக் காத்திருக்கின்றதென்று வதந்தி உலவுகின்றது.

பாரதப் பிரதமர் வரும் பொழுது ஈழத்தில் அரசியல் நிலைமை அவ்வளவு பழுதில்லை என்பதைக் காட்டுவதற்காக மந்திரிமார் இருந்தபடி இருப்பது வேண்டப்படுகின்றது போலும்!

சீப்பியின் அரிசி வெட்டுப் பதற்றிட்டம் மறுபடியும் கொணரப்பட்டால் நாட்டிழப்பரப்புண்டாகும் என்று பீலிக்க காத்திருந்த நிகழ்ச்சி நடைபெறாததும் பீலிக்க பிலிப்புக் கூட்டு முன்னணிக்கு முட்டுக்கட்டையாய் விட்டது.

கூட்டுறவுக் கைத்தொழில் அபிவிருத்திச் சங்கம்

இம்மாதம் 10-ந்திகதி புதன் கிழமை (10 - 10 - 62) பி. ப. 4-30 மணியளவில், பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை மண்டபத்தில் மேற்படி சங்கத்தின் உபவிதிகளை அங்கீகரிப்பதற்கு ஒரு பொதுக் கூட்டம் நடைபெறும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி

சிக்கும் வாலிபர் தொழில் முன்னேற்றத்திற்கும் இந்த ஸ்தாபனம் இன்றியமையாத தொன்றாகப் பலராலும் பாராட்டிவாழ்த்தப்படுகிறது.

செந்தமிழ்க் கலையரசி!

★
"அளவையூர் - சஞ்சீவி"
இராகம்: இந்தோளம் :: தாளம்: ஆதி பல்லவி
சகலக லையினரசி — சரஸ்வதித் தாயே அருள்புரிசு வாயே — செந்தமிழ்ச் (சக) அநுபல்லவி
அகிலஉலகு முன்றன் அமைவெனக் கொண்டேன் அன்பு மலரிலேநீ அமர்வதைக் கண்டேன் (சக) சரணம்
வாழ்வுநிலைத்ததென்று மயங்கிக் கிடந்தேன் மண்ணெடு பெண்ணைப்பொன்னைமதித்து நடந்தேன் பாழ்வயிற் நிணுக்காக பக்தியு முடைந்தேன் பாவத்தைத் தீர்த்திடுமுன் பாதமென் றடைந்தேன் (சக)



திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர்வானவர் ஆனீனம் வீழ்க தண்புனல் வேந்தனுமோக் [குடி ஆழ்க தியதெல்லாம் அர மூமே மூழ்க வையகமுந் துயர் தீர்கவே, திருச்சிற்றம்பலம்

இந் து சா த ன ம்

சுபகிருது ஸ்ரீ புரட்டாதி மீ ககூ உ வெள்ளிக்கிழமை

அன்பின் அடிப்படையில் அரசியல்

கூர்ந்திப் பெரியாரை மாசிலம் பெற்ற பாக்கியம் மனிதப்பண்பாடு மதிக்கப் பெறுவதற்குரிய பெரிய வைபவமாகும். பாரதநாட்டு விடுதலைக்கு நேராக நின்று ஆரா ஆர்வத்துடன் உழைத்த அவதார புருடர் என்று மட்டும் காந்தியவர்களைப் பாராட்டிவிடவில்லை உலகம். மனிதகுலத்தின் புனிதத்தை அரசியலிற் சமூகவியலிற் சமயவியலிற் காப்பாற்றும் நெறியை எடுத்துக்காட்டி அவ்வழி நின்று பணியாற்றிய தொண்டராய்த் தவப்பேறுடைய சால்பினரில் ஒருவராக அவரை வரலாறு கணித்து விட்டது. இந்த உண்மையைக் காந்தி தினத்தில் மாத்திரமல்ல ஒவ்வொரு நாடும் மக்கள் பேசியவண்ணமே யிருக்கின்றார்கள். மனிதப்பண்பு மரபிலே முன் சென்ற பேருபகாரிகளைப்பற்றிப் போற்றுவதல் வழமை. அவ்வளவிலேயே நாம் நின்றுவிட்டால் மனித குலம் முன்னேற முடியுமா?

மகாத்மாவின் பேருழைப்பால் மீண்டும் தனி நாடு என்ற அரசியல் பெருமையைப் பெற்ற இந்தியாவிலேயே அப்பெரியார் பிரிந்த பின்பு அவர் காட்டிய ஒழுக்க நெறியைப் பின்பற்றி அந்நாட்டு மக்களும் அன்னரின் தொண்டர்களும் வேற்றுமைப்பட்டு வெவ்வேறு வழியிற் சென்றுகொண்டிருப்பதையும் ஆங்கு பல வேறுவகையிற் கட்டி எதிர்ப்பு கலக மனப்பான்மையை விளைவிப்பதையும் காண்கின்றோம். ஏனைய நாடுகளிலே காந்திக் கொள்கை என்று கதையளவிற கருத்துரைக்கின்றார்களேயன்றிச் செயலிலே அதற்கு நேர் மாறாக நெஞ்சிரக்க மற்ற பழிபாதகங்களை இயற்றி மனிதப்பண்புக் கிழக்குண்டு பாணிகின்றார்கள். வாய்ச் சொல்லில்வீரர்களாக இருக்கும் அரசியல் நெறிக்கும் காந்தி வழிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை உணராமையாலேயே உலகம் அல்லறப்படுகின்றது.

சைவப் பண்புதான் தமிழகப் பண்பு, தமிழகப் பண்புதான் பாரதப்பண்பு, என்று இது தொடங்கிய தென்றறியாத பெருமை புடையது. இந்த உண்மை

பல்கலைத் தாயின் பொற்பதம் போற்றி!

[திரு. சி. சிற்றம்பலம், கோப்பாய்]

வெண்பா
தொண்டரகத் தாள்தாய நற்கலையி னுள்ளாள்வெண் முண்டகத்தாள் தாள்பணிந்து போற்றத்தற்கு — அண்டர் தோழம் ஐங்கரத்தான் அஞ்சாலிக் கல்வப் பதியான்றன் முண்டகத்தா ளுண்டே துணை,

ஆசிரியப்பா
சீர்பெறு பிரமன் நாவினில் வதியும் ஏர்பெறு மிளங்குயில் இணையடி போற்றி வெண்டா மரைமேல் வீற்றிருந் தருள்தரும் வண்டார் கூந்தன் மடமயில் போற்றி சந்திர வதனமுஞ் செந்தவர் வாயும் சுந்தரத் துகிலமை புயமோ ரிரண்மே ஏடேன் மரீடியும் யாழ், மேந்திய பீடேடக் கரங்க ளோர் ரிரண்மே வாலிய மணிகள் சால்புறக் கோத்த கோலமார் பாரந் தாழ்திரு மார்பும் பாலின் பான்மைத் தாகிய வெண்ணிறச் சீலமார் துகிலின் கோலச் சிறப்பும் பூவிதழ் புரைஇய ஃசவடி யலம்பும் தாமணி நிரைகொள் கிண்கிணித் தண்டையும் போற்றுதும் தேவி போற்றுதும் யாமே கல்விக் கடலிற் கதித்தேழு மமுதே! பல்விற்பனர்தம் பாங்கமர் மடந்தாய் உத்தம ஞானிகள் உளத்தினில் நடமிடு சித்தம் நிறைநரு தேமொழி யனமே ஞாலின் லமையும் ஞண்மைப் பொருளே யாழினி லிசையாய் இணைந்திடு மொலியே வள்ளுவன் ஞாலின் வளம்பெறு கருத்தே தேள்ரிய தமிழின் தீஞ்சுவையமுதே நாடக அரங்கினும் நலமிக வுடைய கற்றவ ரவையினும் நற்றவ ருளத்தினும் போற்புட னமரும் பூமகள் போற்றி எண்ணுட னெழுத்தும் பண்ணுடே பரதமும் ஈந்தேமைக் காக்கும் ஏந்திழை போற்றி அன்பும் அறனும் திண்பே ரொழுக்கமும் நேர்மையும் வீரமும் நிலைஇய பண்பும் பிழைத்தவ ரிடத்தும் இரங்குநன் மனமும் சோல்விற்பனமுந் தாயநல் லுள்ளமும் கலைகளின் நிறைவும் கலங்கா நெஞ்சும் தந்தேமைக் காத்தருள் தாயே போற்றி! போற்றதும் அடியேம் போற்றுள் சாற்றரு மன்பினைத் தலைமேற் கோண்டே!

யைச்சமயகுரவர்கள், ஞானிகள் பேரறிஞர்கள் எடுத்து விடுத்த விளக்கி அவ்வழி வாழ்ந்துவழிகாட்டினார்கள். எப்பொழுதோஉள்ள அந்த உண்மையைச் சமயம் சமூகம் அரசு என்ற மூவகையிலும் அமைத்துச் செயலாற்றியவர் காந்திப்பெரியார். அவர் அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு பணிபுரிந்தார். இந்த அன்பு நெறியே சைவச் சால்பின் அடிப்படை. ஆகவே மகாத்மா காந்தியின் நினைவு எப்பொழுதோ உள்ள உண்மையை எண்ண வைக்கும் அரிய செயலாகும். காந்தி நாமத்தைக் கூறிக் கடமைசெய்கின்றவர்கள் அன்பு நெறியிலே நிற்க வேண்டியவர்கள் என்பது பெறப்படும்.

அணிந்துரை அரங்கம்
கோடியார்ச்சனை மலர்
சைவர்கள், முஸ்லீம்கள், பௌத்தவர்கள் முதலாய பல மதத்தவர்களும் யாத்திரை சென்று வழிபாடு செய்யும் முன்னேள்வரம் திருக்கோயிலில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற கோடியார்ச்சனைகள் குறித்து அந்தத்தெய்வத்திருவிடத்தோரால் மலரொன்று வெளியிடப்பட்டுள்ளது. மலரின் முக அட்டை அந்தக்கோயில் வெளித்தோற்றத்தின் திருகோலக் காட்சிப்புதைப் படத்தைக் கொண்டு பொலிகிறது. உள்ளே பல புராணங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க படலங்களை வசன

நோய்களைக் களைந்துவிடும் யோகாசனம்

யோகாசனம் எனது வாழ்க்கையிலே எனக்குப் புத்துயிர் அளித்தது. உற்சாகத்தை ஊட்டியது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" எனப்படுவது ஒளவையின் பொன்மொழி. வையத்தன் வாழ்வாங்கு வாழ நோயற்ற வாழ்க்கை வேண்டும். தேக ஆரோக்கியம் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. வாழ்க்கையை வளம்பெறச் செய்ய யோகாசனப்பயிற்சி இன்றியமையாதது. யோகாசனம் இக்காலத்தில் எல்லோர் மனதிலும்புகுந்த தங்கள் வாழ்க்கையை நன்றாக நடத்துவதற்கு உதவுபுரிசின்றது. நோய், போய், எங்கும் நோய் என்ற தினக்குரல் பிறந்த காலத்தில் தோன்றி யோகாசனத்துக்குப் புத்துயிருட்டி அதன் பெருமையை உலகநியச் செய்த பெருமை திரு. குமாரசாமி அவர்களையும் அவர்களின் தர்மபத்தினியார் திருமதி. சீதாலட்சுமி குமாரசாமி அவர்களையும் சாரும். யோகாசனப் பயிற்சிக்காக பெரியார் குமாரசாமியார் செல்வி பார்வதி சிற்றம்பலம் ரீராவியடி, யாழ்ப்பாணம்

செய்த சேவை தமிழ்நாட்டிற்குப் புத்துயிர் அளித்து வருகின்றதென்று சொல்ல வேண்டும். யோகாசனப் பயிற்சி மக்கட்கு உடல்வலு மட்டும்ன்றி, மனவலியையும், ஆத்மபலத்தையும் அளிக்க வல்லது. தமிழ் நாட்டின் எதிர்கால மன்னர்களான இளைஞர்கள் புத்தியும், புதுவாழ்வும் பெற்று வாழ்வதற்கு யோகாசனப்பயிற்சி சிறந்த துணைபுரிவதாகும். எனது இளம்பிராயத்திலே நான் யிகவும் நோயாளியாக இருந்தேன். விதவிதமான வருத்தங்கள் மாறிமாறி வந்துகொண்டிருந்தன; மூக்கடைப்பு ஒடுபுறம், காது அலியல் மறுபுறம், உண்ணைக்கு இன்னொருபுறம், இவை எல்லாவற்றுடனும், எழுத்துப் பார்த்துப் படிக்க முடியாத (short sight) கண் வியாதியும் சேர்ந்து கொண்டது. இவற்றுடன் வயிற்றுக் கோளாறு, அடிக்கடி காய்ச்சல் வருவதும் உண்டு. எந்த நேரமும் படுக்கையும், அழுகையும், வைத்தியர் வீடும், மருந்துமாகவே இருந்து வந்தேன். கிழமையில் இருமுறையாவது வைத்தியரைத் தரிசிக்காமல் இருந்ததில்லை. வைத்தியர் வீடு சென்றதும் "வந்துவிட்டாயா? மெத்த நல்லது" என்று கேலி செய்வார்கள். மற்றும் உற்றார், உறவினர், பெற்றோர்களும் கூட என்னையே நோயெல்லாம் இருப்பிடமாக்கிக் கொண்டனவே, நான் பிரச்சினை நிறைந்த குழந்தையாகி விட்டேனே என்றும் மனம் வருந்துவார்கள். இத்தனைக்கும் நடுவில் கல்கியில் பெரி

யார், வி, என், குமாரசாமி அவர்கள் யோகாசனத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் என் கண்ணில் பட்டன. அவற்றை வாசித்து, கட்டுரையிற் காணப்படும் படங்களுடன் யோகாசனம் செய்ய ஆரம்பித்தேன். நான் யோகாசனம் செய்யத் தொடங்குகின்ற காலத்திலே பெரியார் அமரராஜிவிட்டார். ஆகையால் அவரின் தர்மபத்தினி திருமதி. சீதாலட்சுமி குமாரசாமிக்கு எனது பிரச்சினைகளை எல்லாம் கடிதமூலம் எழுதி அவரின் புத்திமதியுடன் யோகாசனத்தைக் கிரமமாகச் செய்து வந்தேன். இப்படிச் செய்யத் தொடங்கி ஓர் ஆண்டிற்குள் வாசிப்பதற்குக் கண்ணாடி தேவை யற்றவளாக வந்துவிட்டேன். வைத்தியரைத் தரிசிக்கின்ற தேவையே இல்லாமற்போய் விட்டது. இக்காலத்தில் கண்டி சச்சிதானந்த தபோவனம் ஸ்ரீமத்த யோகிராஜ் சச்சிதானந்தா யாழ்ப்பாணம் விஜயஞ்செய்து ரீராவியடி நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் யோகக்கலையைப் பயிற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று எனது ஆசனங்கலையும் செய்து காண்பித்த போது அவர் நான்விடும் பிழைகளைத் திருத்தி உதவி செய்து என்னுடைய ஆசனப் பயிற்சியைப் பூர்த்தியாக்கி விட்டார். ஒருமுறை சில அசந்தர்ப்பம் காரணமாக ஆசனம் செய்ய முடியாது இருந்த போது காதுத் தொல்லை வந்துவிட்டது. எல்லோரும் காதை வைத்தியரிடத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிடில் செவிடர்க் வந்துவிடுவேன் என்றும் பயமுறுத்தினார்கள். ஆனால் மறுபடியும் ஆசனம் செய்யக்கூடிய நிலை வந்ததும் தொடர்ந்து ஆசனங்களைச் செய்தேன். என்றாலும் மற்றவர்களுடைய பயமுறுத்தலுக்குக் காண்பித்தேன். அவர் நன்றாகக் காதைப் பரிசோதித்தவிட்டு "உனக்குக் காதில் ஒரு நோயுமில்லையே இதற்கு என்ன வைத்தியம் என்றாலும் நீ வந்ததற்காக இந்த மருந்தைக் கொண்டு போ" என்று ஒரு மருந்தைத் தந்தார். இப்பொழுது நான் நோய்வாய்ப்படுவது இல்லை எனறே சொல்லாம். வங்காளம் இரண்டொரு நாட்களுள் குணமாகிவிடும். எனவே எனது சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றுதான்; யோகாசனத்தைத் தவறாமல் தினமும் கிரமமாகச் செய்யுங்கள். நீங்களும் என்னைப் போலத் திடகாத்திரமான தேகத்தைப் பெற்று சுக சீவியம் நடத்தலாம். உங்களுக்கு ஆசனம் பயிற்றுவதற்குத் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கு பலரும் முன்வருவார்கள். வயது 65 ரிரம்பிய ஓய்வு பெறும் மலையா ஊழியர் புளியங்கடல் வாசி, திருவாளர் பெர்ன்னுசாமி அவர்கள் இவர்களில் ஒருவர்.

நவராத்திரியில் சக்திவழிபாடு

தமிழர் திருநாட்களில் நவராத்திரியும் ஒன்று. நவராத்திரியில் சக்தி வழிபாடே முக்கியமாகும். இவ்வழிபாட்டாதிமாதத்துப் பூர்வப்படுத்து பிரதமைத்திதியில் ஆரம்பமாகி நவமியன்று முடிவடைகின்றது. ஆகவே இவ்வழிபாடு ஒன்பது நாட்கள் நடைபெறுகின்றது.

நவராத்திரிப் பண்டிகை முதல் மூன்று நாட்களும் தூர்காசேவியைக் குறித்து வழிபடுகின்றோம்; வீரமும் தீரமும் ஆற்றலும் தரும் படி இறைவியை வேண்டுகின்றோம்.

அடுத்தவரும் மூன்று நாட்களும் இலக்குமி தேவியைக் குறித்து விரதமிருக்கின்றோம், பொருளிலார்க்கு இவ்வுலகயில்லை என்று தெய்வப்புவை கூறுகின்றார். ஆகவே இம்மைக்கு வாழ்வதற்கு வேண்டிய இடம் பொருள் ஏவல் பூமியானவற்றை இலக்குமி தேவி வழிபாட்டில் அடைய முயற்சிக்கின்றோம்.

தொடர்ந்துவரும் மூன்று நாட்களும் சரஸ்வதி தேவியைக் குறித்து வழிபாடு செய்கின்றோம். ஆய கலைகள் அறுபத்தினைக் கிணையும் தரும்படி பூசை செய்கின்றோம். மன்னர்கள் தமதேசத்தில் மாத்திரம் சிறப்படைவார்கள், கற்றோர்கள் சென்ற சென்ற இடமெல்லாம் சிறப்படைவார்கள். ஆகவே இக்கையை அருள் பெரும் பாக்கியமான கல்விச் செல்வத்தைப் பெறுவதற்கு நாம் எத்தகைய விரதம் அதுட்டிக்க வேண்டும். மற்றும் செல்வங்கள் ஒருவர்க்கு ஒரு மைக்கே பயன் அளிக்கும். ஆனால் கல்விச் செல்வத்தை ஒரு மைக்கண் தான் கற்றகல்வி எழுமையும் ஏமாப்புடைத்து என்று வள்ளுவர் கூறுகின்றார். ஆகவே சரஸ்வதி பூசை நன்னிலைவெள்ளைக் கமலத்து வெள்ளைக் கலையுடுத்து விளையும் கையுமாக வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை வழிபட்டு நமது கல்வி அறிவை விருத்தியாக்குவோமாக.

இந்நவராத்திரி விழாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு பழைய கதையும் பரவியிருக்கின்றது. மகிடாசுரசம் காரம் நம் தேயக் கோவில்களில் நடப்பதைக் காண்கின்றோம். இதனை மானம்பு என்று கூறுவர். பெரும் ஆற்றலும் கீர்த்தியும் பெற்ற மகிடாசுரன் தேவர்கட்கு பெரும் தீங்கு செய்து வந்தான். இதனைச் சகிக்க மாட்டாத தேவர்கள் இறைவரிடம் முறைபிட்டனர். துட்டர்களை அழித்து சிட்டர்களைப் பரிபாலிக்கும் பெருமான் மகிடாசுரனை அடக்குவதற்குத் திருவுளம் கொண்டார். மகிடாசுரன் பல வரங்களைப் பெற்றிருந்தான். சக்தி ஒழிந்த மற்ற யாவற்றாலும் தனக்கு

செல்வி. சாரதா சங்கராசுப்பிரமணியம்

அழிவு வராதிருக்க வேண்டி மென்று வரம் பெற்றிருந்தான். ஆதலால் மகிடாசுரனை சக்தியே அடக்குவதற்குத் திருவுளம் கொண்டு உருக்மணி தேவியாக வந்து சண்டை செய்தார். மகிடாசுரன் வன்னிமாமரமாக ஒளிக்க அதனை வாளால் வெட்டிக் கொன்றார். விஜயதசமியன்று சிறுபிள்ளைகட்கு வித்தியாரம்பம் செய்கின்றோம். இந்நவராத்திரி விழா நமது ராய்நாடாகிய தமிழகத்தினுள் நமது நாட்டிலும் ஓசவ மக்களால் அதிவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. சக்தி வழிபாட்டுக்கு உகந்த காலமாகிய இந்நவராத்திரி காலத்தில் சக்தியை வழிபட்டு உய்வோமாக.

விடு வாடகைக்கு

திருநெல்வேலி வடக்கு இந்த வாசிபர்சங்கக் கட்டிடத்திற்கு எதிராக உள்ள தம் மேல்மாடியில் இரண்டு அறைகளும் கீழ்ப்பகுதியில் 5 அறைகளும் கொண்ட தமான ஒரு கல்விடு வாடகைக்கு இருக்கின்றது. தேவையானவர்கள், வ. சோமசுந்தரம், புலவர் வீடு, 528, பலாவி வீதி, திருநெல்வேலி என்ற விலாசத்திற்கு எழுதவும். M 135 5, 12-10-62.

சிதம்பரம் அம்பலவாண சுவாமி மாறா முதலியார் மடம் தொல்புரம் கூட்ட அறிவித்தல்

யாழ்ப்பாணம் பெரியகோட்டி 15940 - ம் நம்பர் வழக்கின் கட்டளைப்படி தொல்புரம் சிதம்பரம் அம்பலவாண சுவாமி மாறா முதலியார் மடம் பொதுக்கூட்டம் மேற்படி மடத்தில் வாக்குரிமைடாப்பு தயாரிப்பதற்கு பின்னும் குறிக்கப்படும் யோக்கியதையுடையவர்கள் போதிய சான்றுடன் நிகழும் சுபகிருது ஹு புரட்டாதி மீ 21-ம் (7-10-62) ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி தொடக்கம் மாலை 1 மணி வரைக்கும் நடைபெறும்.

1. நிலங்களைத் தருமசாதனஞ் செய்த நன்கொடையாவர்களின் மரபினிலுள்ளோரும்
2. சிதம்பரத்திலும், யாழ்ப்பாணத்திலும் இப்பரிபாலனத்தைச் செவ்வனே நடாத்தச் சிரத்தையெடுத்தவர்களும்
3. அவர்கள் மரபிலுதித்துத் தற்போது அதை நடாத்துகிறவர்களும்

இவ்வியாச்சியம் தொடர்வதற்கு முந்திய 10 வருடங்களுக்கு இத்தரும பரிபாலனத்தைச் செவ்வனே நடாத்துவதற்குப் பண உதவி கொடுத்தவர்களும்

ஹு புரட்டாதி மீ 28-ம் (14-10-62) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொல்புரம் ஹை மாறா முதலியார் மடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும். அத்தருணம் அங்கத்தவர் யாவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

நிகழ்ச்சி நிரல்:

1. அறிக்கை வாசித்தல்
2. வரவு செலவு வாசித்தல்
3. புதிய தர்மபரிபாலன சபை அங்கத்தவர்களைத் தேர்ந்தல்

மா. கணகசுந்தரம், கெளரவ காரியதரிசி சி. அ. ச. மா. மு. மடம் தொல்புரம். M. 133 28-9-62.

நாடெங்கும் நவராத்திரி

இணுவில் கந்தசுவாமி கோவிலில்

வழமைபோல இவ்வாண்டும் இணுவில் மத்திய இந்து சமய வளர்ச்சிச் சங்கத்தின் ஆதரவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நவராத்திரி விழா வில் திருவாளர்கள் தி. தூ. சி. தராம சாஸ்திரிகள், க. வேலுப்பிள்ளை, பண்டிதர் இ. இராசலிங்கம் த. முத்துசாமிப்பிள்ளை (சைவ பரிபாலன சபைத்தலைவர்) த. குமாரசுவாமிப்புலவர் நம சிவப்பிரகாசம் ஆசிரியர் இந்தசாதனம், கரன் ஆசிரியர் சமுநாடு வித்துவான் பொன் முத்துக்குமாரன் முதலியோரின் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றன. புண்டித்தலித்துவான் இ. திருநாவுக்கரசு அவர்கள் நன்றியுரை கூறுவார். குருநாகல் சைவமகாசபையில்

இச்சபை மண்டபத்தில் 29-9-62 தொடங்கி மாலை 4-30 - 7-30 வரை நடைபெற்று வரும் நவராத்திரி விழா தொடர்ந்து 7-10-62 வரை நிகழவிருக்கிறது.

விசயதசமி நாளாகிய 8-10-62 இல் செம்மன்செல்வியார் என்னும் கதாப் பிரசங்கமும் நிகழவிருக்கிறது.

அளவெட்டி அருணோதயக் கல்லூரியில்

இம் மாதம் பத்தொன்பதாம் நாள் (5-10-62) வெள்ளிக்கிழமை தொடக்கம் (8-10-62) விஜயதசமி வரையுள்ள நான்கு நாட்களிலும், இக்கல்லூரியில் கலைமகள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். நாதஸ்வர, சங்கீத தலிற் கச்சேரிகளும், காவடியாட்ட நிகழ்ச்சிகளும் 4 நாட்களும் நடைபெறும். பரிசில் விழா - இருபதாம் திகதி (6-10-62) சனிக்கிழமை இரவு 6-30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும். பெற்றார், பழைய மாணவர், அனுதாபிகள் ஆதரவாளர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

தென்னைடைமாற்றில்

ஓராண்டு நிறைவு விழாக் கொண்டாடும் பொன்னொளி ஐக்கிய இலவச வாசிகசாலை யில் 7-10-62 ஞாயிற்றுக்கிழமை மாலை, சரஸ்வதி பூசையும், சொற்பொழிவுகளும், நாடக நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.

ஏற்படும். நண்பர்கள் இக்கட்டி விருந்து காப்பாற்றுவர்.

மகாராசி உத்தராடம் 2, 3, 4, 5 பாதம் திருவோணம் அவிட்டம் 1, 2, 3 பாதம்.

குடும்ப நிலை குழம்பலாக இருக்கும் மனவமைதியிருக்காது ஆனால் பணமளவில் நல்ல வாரம். நண்பர்கள் உதவிகரமாயிருப்பர்.

குடும்பாசி அவிட்டம் 3, 4 பாதம், சதயம், புரட்டாதி 1, 2, 3 பாதம்.

தடைகளை யெல்லாம் தாண்டி உம்மால் முடியும், புகழும் சமூக வெற்றியும் ஏற்படும். கல்வி ஈடுபாடுகளில் வெற்றி சிச்சயம். ஆனால் செலவுகள் பெருகும்.

மீனாசி புரட்டாதி 4, உத்தராடாதி ரேவதி.

உடல்நிலை குழப்பங்கள் ஏற்படும். வயிற்றுக் கோளாறுகளுக்கு இடமுண்டு. பணமளவில் நல்ல வாரம். பழைய முதலீடுகள் நல்ல பயனைக் கொண்டு வரும்.

இவ்வாரம் (7-10-62 - 13-10-62)

உங்கள் பலன்?

[பூ இராநாகிருஷ்ணன் கணிப்பது]

மேடாசி அச்சவினி, பரணிகாரத்திகை முதற்கால்.

மேலும் சில காலத்திற்குத் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும். இனத்தவருடன் சண்டைகளும் வாகனமூலமான சச்சரவுகளும் உண்டாம், ஆனால் போட்டிபோடுவோரை உம்மால் வென்றவிட முடியும். பண இலாபங்களும் உண்டாம்.

திடீயாசி கார்த்திகை 2, 3 ம் கால்கள் ரோகினி, மிருகரிடம், 1, 2-ம் பாதம்.

தம்பி தங்கைகள் மிக உதவுவர். நில புலங்களால் இலாபமும் உண்டாம். ஆனால் குடும்பக்கலகங்கள் தொடர்ந்து இருந்தவரும். செயல் முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஞாயிறு எச்சரிக்கையோடு கழிக்கப்பட வேண்டும்.

மிதுனாசி மிருகரிடம், 2, 4, 3 திருவாதிரை, புனர்பூசம் 1, 3 4 ம் பாதம்.

உமது சொந்தப் பிரச்சினைகள் சில தீர்வுபெறும். உடல்நிலை திருந்தவேண்டும். பண இலாபங்களும் உண்டாம். ஆனால் குடும்பத்தகராறு ஏற்படும், திங்கள் செல்வாய் எச்சரிக்கையோடு கழிக்கப்பட வேண்டும்.

கடகாசி புனர்பூசம் 4 ம் பாதம் பூசம் ஆயிவியம்.

மன அமைதி இருக்காது உடல்நிலையும் பாதிக்கப்படும். உமது விவகாரங்களில் உமது எண்ணப்படி நடந்துகொள்வதை கடினமாகக் காண்பீர். புதன் வியாழன் எச்சரிக்கையோடு கழிக்கப்பட வேண்டும். இக்கட்டுகளிலிருந்து நண்பர்கள் காப்பாற்றுவர்.

சிங்காசி மகம் பூரம். உத்தரம் 1-ம் பாதம்.

செலவுகள் பெருகும். இனத்தவர்மூலமான தொல்லைகள் சிலவும் ஏற்படும். ஆனால் பணமளவில் நல்ல வாரம். எதிரிகளுக்கு இடையூறும் சிச்சயம். கடைசி இருநாட்களையும் எச்சரிக்கையோடு கழிக்கவும்.

கன்னிாசி உத்தரம் 2, 3, 4 பாதம் அத்தம் சித்திரை 1, 2, 3 பாதம்.

பண இலாபங்கள் சிச்சயம் சிலபுலங்களால் இலாபமும் உண்டாம். தம்பி தங்கைகள் மிக உதவுவர். ஆனால் மன அமைதி இருக்காது, சிறு உடல்நிலைக் குழப்பங்களுக்கும் இடமுண்டு.

துலாம், சித்திரை 3 4 ம் பாதம் சுவாதி விசாகம் 1, 2, 3 ம் பாதம்.

பணமளவில் நல்ல வாரம், புகழும் சமூக வெற்றியும் உண்டாம், சிறு உடல்நிலைக்குழப்பங்கள் ஏற்படும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும்.

பூமத். ந. வைத்தியநாதக் குருக்கள்

வான்பதமடைந்தார்

நீராவிமடம் பூமத். ந. வைத்தியநாதக்குருக்கள் 2-10-62 செல்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் காலஞ்சென்றனர். அவரது ஈமக்கிரியைகள் சம்பந்தமான குர்ணேற்சுவம் புதன் பகல் 12 மணிக்கு நீராவிக்குருக்கள்மட வளவில் நடைபெற்று அதன்பின்பு கோம்பையன்மணல் மயானத்தில் தேகநீர்வாண அந்தியேட்டி நடைபெற்றது.

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரின் உதவியுடன் மேற்படி கிரியைகள் வேதாரணியம் பூமத். V. தியாகராசாக்குருக்கள் தலைமையில் நடாத்தப்பட்டன. சபைத்தலைவர் திரு. த. முத்துச்சாமிப்பிள்ளை அவர்களும், மற்றும் பிரபல சைவமக்களும் சமூக மளித்தார்கள்.

பெரியார் கனகரத்தினம் பிரிவு

கணக்குப்பரிசோதகத் தலைவரும், முன்னாள் கல்விமந்திரியும், வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. க. கனகரத்தினம் அவர்கள் புதன்ன்று கொழும்பில் காலமானார்.

கன் ஏற்படும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும்.

விருட்சிகாசி விசாகம் 4 ம் பாதம் அதுஷம், கேட்டை.

விவசாய ஈடுபாடுகளில் வெற்றி தொடரும். பண இலாபங்களும் உண்டாம். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படும். தந்தை வழி உறவினர்மூலமான தொல்லைகளுக்கு இடமுண்டு.

தனுராசி மூலம், பூராடம் உத்தராடம் 1 ம் பாதம்.

சுகவீனம் ஏற்படும். மனசீமத்தி இருக்காது. சிறு விபத்துக்களும்

நல்லகூர்ந்தனம் - 17.

மேனி சிலிர்த்துப் போடிக்குதையா

— யாழ்ப்பாணம் ந. வீரமணி —

இராகம் : கானடா : தாளம் : ருபகம்
பல்லவி
நானுருகியே தமிழ்பாடிட நீயுருகியே அமிழ்தாகிய
வானுருகியே அருள் தருவாய் வளர்திருநல்ல வடிவேலையா
அறுபல்லவி
ஊனுருகிட உளமுருகிட உயிருருகிட திருமுருகா
பாதருகுமுன் நாமரஸத்தேன் பருகிப்பருகி அருகிலணைய
சரணம்

நாமமகிமை நாவிலிளக்க மேனிசிலிர்த்துப் போடிக்குதையா
தேமதூர்ச்செந்திருப்புகழ்நெஞ்சம்தேவாயிர்தமாய்குடிக்குதையா
காமனேவள்ளிகாந்தனேபுன்னைக்காணஎன்னுனிதுடிக்குதையா
தாமதமேனோ வாழ்ருகனேதாரையாய்க்கண்ணிர்வடிக்குதையா

இந்துக்களும் ஆலய வழிபாட்டு விதியும்

இந்துக்களாகிய எமக்கு மற்றைய சமயங்களைப் போன்று கட்டாய நிபந்தனைகள் இல்லாதிருப்பினும் எல்லோருக்கும் ஆலய வழிபாடு இன்றியமையாத தொன்றாகும். இந்நாகரிக வலகிலே வாழும் நாம், எமது மாய வாழ்வையுணர்ந்து, இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இதற்கு ஆலய வழிபாடே சிறந்த வழி.

இதன்பொருட்டு ஆலயத்திற்குச் சென்று தீன் பண்டங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் வாங்குவதல்ல முறைமை. இது எங்கள் மாய வாழ்வையே வளர்க்கின்றது. ஆகவே நாம் இப்படியானவற்றி

மனோன்மணி செல்லத்துரை

வுள்ள சிறிய ஆசையை இவைகளை வாங்காது விடுவதன்மூலம் தியாகம் செய்து ஆலயங்களுக்குச் சென்று வணங்குவோமாயின், இதனால் வரும்பயன் பேரின்பம் பயப்பதாகும்.

ஆலயம் என்றால், ஆன்மாக்கள் லயிக்கும் இடமென்பொருள்படும். ஆன்மாக்கள், இப்படித்தாய்மையான ஓர் இடத்தில் லயிப்பதற்கு, ஆன்மாக்களுக்கு

அகத்தாய்மை வேண்டும். இவ்வகத்தாய்மைக்குப் புறத்தாய்மை அவசியமாகையால் ஸ்நானஞ் செய்து உலர்ந்த ஆடையணிந்து வழிபாடு செய்யவேண்டும்.

ஆலயத்தினுட் சென்று கதைபேசாது, துவசத்தம் பத்தையும், பலிபீடத்தையும், நந்தியையும் வணங்கி ஆண்களாயின் அட்டாங்க நமஸ்காரமாயினும், பெண்களாயின் பஞ்சாங்க நமஸ்காரமாயினும் செய்தல் வேண்டும். இப்படிப் பலிபீடத்துக்கு இப்பால் வீழ்ந்து வணங்குகையில், எங்களுக்குள்ளிருக்கும் அகங்காரம் நீங்கவேண்டுமென எண்ணி வணங்கல் வேண்டும். அப்பொழுது தான் அதன் பலனை நாமடையலாம். பின் சுவாமியை வலம்வருகையில், சுவாமி வலப்பக்கத்திலிருக்கும் வண்ணம் வலம்வருதல் வேண்டும். சுவாமி தரிசனத்தில் சண்டேசரரை வணங்கி, சிவதரிசன பலத்தைத் தந்தருளுமாறு வேண்டிக் கைகொட்டி வணங்கல் வேண்டும்.

இப்படி நாங்கள் யாவரும் ஆலய வழிபாடு செய்து, இறைவன் திருவருளைப் பெற்று இன்புற்று வாழ்வோமாக.

சிவசிந்தனை

அந்தக் கல்யாண குணங்களுடைய அப்பனைத் தேடி வணங்குதலும் மலைக்குகைகளுக்கும் செல்லவே? எமது அங்கங்களுக்கெல்லாம் அகமாக, உயிர்களுக்கெல்லாம் உயிராக உலகமெங்கணும் நிரம்பியிருப்பவனைத் தேடவறியார் தேருத் தேருவாய்த் தேசத் தேச மாய்த் தீரிந்து வருந்துவர். பார்த்த விடமெங்கும், பார்க்கும் பொருளெல்லாம், அந்த அப்பன் அம்சமே நிறைந்துள்ளது. அவனியக்கமே அவனியின் தோற்றவோடுக்கங்கள். ஆகவே எங்கும் அவனாக, எல்லாம் அவனாக, என்றும் அவனாக, விளங்கும் இவ்வண்டத்தைப் போல அருமையான இடம் வேறு எது? பண்டத்திலும் பதவியிலும் பாயும் ஆசை விடவிட அண்டநாயகன் இருதய குகையில் தாண்டவமாடுவதை அன்பர்கள் அநுபூதிவாயிலாக அறிந்து உரைத்தனர். ஆகவே ஆசையறுமின்! ஆசையறுமின்! தீருவடிக்குத் தினமும் பூசை புரியின்! பூசை புரியின்!

ஒரு பொல்லாப்புமில்லை

தீய செயலையே வெறுப்போம்

வளர்ந்தவர் வளர்ந்த தாயின் பாலக் குடித்துச் சேல்க்கலாமா? குழந்தை தாய்ப்பாலையே கட்டாயம் குடித்து வாழவேண்டும். ஆகவே குழந்தைக்குச் சரியெனக் கொள்ளக்கூடியதொரு நீதிவளர்ந்தவர்க்குப் பொருந்தாதேயாம். வளர்ந்தோர் செய்வது தவறு என உலகம் கருதும் ஒரு செயலைச் சிறு குழந்தைகள் செய்வது சரியென ஒப்புக்கின்றது. குழந்தையின் செயல் எமக்குப் பழையாயினும் யாம் அக் குழந்தையை வெறுப்பதில்லை. யாம் அச்செயலைச் செய்யின், செயலை வெறுப்போமன்றி எம்மை வெறுப்பதில்லை. அதனைப் போல எங்கள் நண்பர்கள் செய்யும் தவறுகளை வெறுப்பதன்றி அவர்களை யாம் என்றும் வெறுக்கக்கூடாது. அத்தவறுகளை யாம் செய்யக்கூடாது. உலகம் முழுவதும் கடவுள் மயமே; அவனன்றி ஓரணுவும் அசையாதன்கூறே.

தேகவியோகம்

கல்வியங்காடு கா பொன்னையா அவர்களின் தர்மபத்தினியாரும், திருநாவுக்கரசு, பூவிலிங்கம், தெட்சணமுர்த்தி ஆகியோரின் அன்மையாருமாகிய திருமதி செல்லம்மா அவர்கள் கல்வியங்காட்டில் தமது இல்லத்தில் 2-10-62 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தார். அவர் ஆன்மா சாந்தியடைவதாக.

டாற்போல தொழுதெழுவார் வினைக்குத் தான் நிறணிந்தா நென்பாருமுளர். என்னும் உரைக்குறிப்பு பார்த்து மகிழ் தற்குரியது.

உயிர்களிடத்தில் செல்லும் இக்கருணையே நாம் அதனை வேண்டி நிற்கும்போது பெரு வெள்ளமாகப்பெருக்கெடுத்து அழியாப் பேரின்ப வீட்டைக் கொடுக்கும். ஆகவே இறைவன் அருளை வேண்டி யிடை யறது துதித்தல் நம் கடமையாகும்.

கோட்டு விற்பனவு விளம்பரம்

மாவிட்டபுரம் கதிரித்தம்பி நாகலிங்கம் கைம்பெண் அன்னபூரணம் வழக்காளி. இல M B 3260 எதிராக மாவிட்டபுரம் 1. வல்லிபுரம் இராசரத்தினம் 2. பெண் நாகரத்தினம் எதிராளிகள் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டில் M B 3260-ம் இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் ஒரணுக்காணியை 1962ம் ஆண்டு நவம்பர் (கார்த்திகை) மாதம் 10ம் திகதி (10-11-62) சனிக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் அந்தந்தக் காணிகளுக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் விற்கப்படும். தீர்வைத்தொகை: முதல்வட்டி ரூபா 2245ம் இதில் ரூபா 1500 க்கு 23-2-60 திகதி தொடக்கம் 14-6-60 திகதி வரைக்கும் 100க்கு 8 வீத வட்டியும் பின் திகதி தொடக்கம் முழுத்தொகைக்கும் இறுபடுவரைக்கும் 100க்கு 5 வீத வட்டியும் கோட்டுச் செலவு ரூபா 182-30 சதம் இதில் ரூபா 400 இறுபட்டது காணிகளின் விபரம் 1. வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் வடக்குப் பகுதி தெல்லிப்பழைக்கோவிற்பற்று பனையிறை "தம்பகத்தம்பி" நிலப்பரப்பு (4ம்) வீடுகளும் கிணறும் செய்யியர் வான் பயிர்களும் தெற்கெல்லையில்தலைந்தைகளிற்பங்கும். எல்லை கிழக்கு சண்முகம் தம்பிப்பிள்ளைக்கும் பக்காளருக்குமுரிய ஆசனமும். கீழே குறிக்கப்படும் 2ம், 3ம் ஆசனமும். வடக்கு வல்லிபுரம் பெண் தெய்வானைப்பிள்ளைக்கும் பங்காளருக்குமுரிய ஆசனம். மேற்கு ஒழுங்கை. தெற்கு மசவிட்டபுரம் ஊரெல்லை. இதில் குறித்த கிணறில் மறுகாணிகளுக்குரிய பங்கும் வழிவாய்க்காலும் புறநீங்கலாக மிகுதியில் சொரியலாய் மூன்றில் இரண்டு பங்கும் வீடுகள் நிந்தமாகவும். முற்பதிவு H 277/256. 2. மேற்படி இறை "தம்பகத்தம்பி" நிலப்பரப்பு ஒன்றும் முதலாம் காணியில் இருக்கும் கிணறில் பங்கும் வழிவாய்க்காலும். எல்லை கிழக்கு சுப்பிரமணியம் குமாரசேகரத்திற்கும் பங்காளருக்குமுரிய ஆசனம். மேற்கு மேலே குறிக்கப்பட்டிருக்கும் 1-ம் ஆசனம். இதில் சொரியலாய் மூன்றில் இரண்டு பங்கு. முற்பதிவு H 277/257. 3. மேற்படி இறை "தம்பகத்தம்பி" நிலப்பரப்பு இரண்டும் முதலாம் காணியில் இருக்கும் கிணறில் பங்கும் வழிவாய்க்காலும். எல்லை கிழக்கு சுப்பிரமணியம் குமாரசேகரத்திற்கும் பங்காளருக்குமுரிய ஆசனம். வடக்கு மேலே குறிக்கப்பட்டிருக்கும் 2ம் ஆசனம். மேற்கு மேலே குறிக்கப்பட்டிருக்கும் 1ம் ஆசனம். தெற்கு சண்முகம் தம்பிப்பிள்ளைக்கும் பக்காளருக்குமுரிய ஆசனம். இதில் சொரியலாய் மூன்றில் ஒரு பங்கு. முற்பதிவு H 235/185.

கின்னத்தம்பி சங்கரப்பிள்ளை Commissioner, Valuer & Licensed Auctioneer. தெல்லிப்பழை, 29-8-1962, M. 130 5-10-62.

கோட்டு விற்பனவு விளம்பரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டில் காரைநகர் வடக்கு பொன்னன் ஐயன் வழக்காளி. இல. M. B. 4191 எதிராக காலஞ்சென்ற காரைநகர் வடக்கு சிதம்பரி கந்தப்புலின் ஆசனங்களின் கோட்டுப் பிரதிநிதியாக 8-8-61 கோட்டுக் கட்டளைப்படி நியமிக்கப்பட்ட காரைநகர் வடக்கு கந்தப்பு சுப்பிரமணியம் அல்லம் முகம்மது இஸ்மாயில் - எதிராளி. யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டில் M. B. 4191-ம் இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் இரண்டு துண்டுக் காணிகள் 1961-ஆண்டு கார்த்திகை மீ 23-ம்-வ- சனிக்கிழமை முற்பகல் பத்துமணி தொடக்கம் அந்தந்தக் காணிகளுக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் விற்கப்படும். தீர்வைத்தொகை:- முதல்வட்டி ரூபா: 730-00 ம். ரூபா: 500-க்கு 14-8-61 தொடக்கம் 14-2-62 வரை 7 வீதமான வட்டியும் அதன்மேல் முழுத்தொகைக்கும் இறுக்கும்வரை 5 வீதமான வட்டியும் கோட்டுச் செலவு ரூபா: 339-47 சதம், கோட்டுச்செலவுக் ரூபா: 150 கோட்டில் கட்டப்படாது.

காணிகளின் விபரம்: 1. வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் திவப்பகுதி காரைநகர் கோவிற்பற்று வலந்தலை யிறை "முசுட்டைத்தாழவு" பர. 8. இல, இரண்டும் பதினூறில் ஒன்பதும் (பர. 8. இல. 2, 9/16) பனைகள், வடவிகன், வானப்பயிர், செய்யியர்களும், வீடும். எல்லை கிழக்கு, தெற்கும் முத்துத்தம்பி கைம்பெண் தங்கம்மாவிற்சுரிய வாதனம். மேற்கு ரேட்டே. வடக்கு கீழே சொல்லப்படும் இரண்டாம் ஆசனம். இதன் பதிவு C 91/93-இது C 339/200-க்குப் போயிருக்கிறது. 2. ஷையிறை "முசுட்டைத்தாழவு" பர. 8. இல. இரண்டும் பதினூறில் ஒன்பதும் (பர. 8. இல. 2, 9/16) பனைகள், வடவிகளும், வானப்பயிர் செய்யியர்களும், கிணறும். எல்லை கிழக்கு முத்துத்தம்பி கைம்பெண் தங்கம்மாவிற்சும் காசிதுரர் செல்லத்தாரக்கு முரியவாதனங்கள். வடக்கு ஆறு முகம் இரத்தினசபாபதிக்குரிய வாதனம். மேற்கு ரேட்டே. தெற்கு முதலாம் ஆசனம். இடல்கவிற சொரியலாயரைவாசி. இதன் பதிவு C 91/94. இது C 339/201-க்குப் போயிருக்கிறது. காரைநகர்: 1962-ம்-ஆண்டு ஆவணி மீ 21-ம்-வ- வை. ஏரம்புரத்தி, கொம்பிஷனர். M 134 5-10-62.

கோட்டு விற்பனவு விளம்பரம்

தெல்லிப்பழை கார்த்திகேசு சின்னத்தம்பி வழக்காளி, எதிராக இல. M. B. 3078 வீமங்காமம் வேலுப்பிள்ளை சிவஞானசேகரம், - எதிராளி. யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டில் M B 3078-ம் இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் ஒரு தண்டுகாணியை 1962ம் ஆண்டு நவம்பர் (கார்த்திகை) மாதம் 10ம் திகதி (10-11-62) சனிக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் அந்தந்தக் காணிகளுக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் விற்கப்படும். தீர்வைத்தொகை: முதல்வட்டி ரூபா 525ம் இதில் ரூபா 300க்கு 8-10-59 திகதி தொடக்கம் 6-12-60 திகதி வரைக்கும் 100க்கு 9 வீத வட்டியும் பின் திகதி தொடக்கம் முழுத்தொகைக்கும் இறுபடும்

வரைக்கும் 100க்கு 5 வீத வட்டியும் கோட்டுச் செலவு ரூபா 157-65 சதம். காணியின் விபரம் வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் வடக்குப் பகுதி தெல்லிப்பழைக்கோவிற்பற்று தெல்லிப்பழை கிழக்கிறை "மகாவலுவீலன் பிட்டித்தோட்டம்" நிலப்பரப்பு (5ம்) செய்யியர் வானப்பயிர்களும் வடமேற்குப் பக்கத்தில் இருக்கும் கிணறிலும் தூர்வையிலும் பங்கும் எல்லை கிழக்கு ஒழுங்கை, வடக்கு ஒழுங்கையும் தாமோதரப்பிள்ளை சின்னத்தம்பியின் ஆசனமும். மேற்கு கனகர் பெண் தக்கமுத்து வின் ஆசனம் தெற்கு கந்தையா பெண் வள்ளியம்மையின் ஆசனம். இடல்கவிலும். கின்னத்தம்பி சங்கரப்பிள்ளை Commissioner, Valuer, & Licensed Auctioneer. தெல்லிப்பழை, 7-9-1962, M 132 5-10-62

யாழ்ப்பாணம் ஐக்கிய இலாபநிதி
1918-ம் ஆ ஸ்தாபிதமானது

100 ரூபா விதிமான 5000 பங்குகள் பங்குப்பணங்கட்டுமுறை.

மாசமொன்றுக்கு 1 ரூபா விதிமாக 80 மாச காலத்திற்கு மாசந்தோறும் கட்டப்படவேண்டியது. சூழித்த காலமுடிவில் பங்கொன்றுக்கு ரூபா 100 திருப்பிக் கொடுக்கப்படும். பங்குகள் எந்த நேரமும் வாங்கலாம்.

சேயிப்புப் பற்று வரவு. எச்சரிசி சராசரி 500 ரூபாவுக்குக் குறையாமல் இருக்குமானால் ஒருவிதி வட்டியுடன் சேயிப்புப் பற்று வரவு செய்யலாம்.

தவணை வரையறுக்கப்பட்ட சேயிப்புப் பணம் கேட்கப்பணம் 12 மாசம், 36 மாசம் என்னும் காலங்கள் வரையறுத்த ஏற்படும்வட்டியும் முறையே 6 விதிமும் 8 விதிமுமாகக் கொடுக்கப்படும்.

உண்டியல்கள் கொழும்பிலுள்ள "நாஷனல்" வங்கியிலும் "இம்பீரியல்" வங்கியிலும் இந்தியாவிலுள்ள பிரதான பட்டினங்களிலும் மாற்றத்தக்கவிதமாகக் கொடுக்கப்படும். தொடுவாய் இராச்சியப் பகுதியிலுள்ளவர்களுக்குக் கொடுக்கவும் வாங்கவுமான விசேஷ ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கடன் நகைகள் 80 வைத்துக்கொண்டு கடன் கொடுக்கப்படும். முதலையும் பாகம் பாகமாகக் கொடுக்கலாம்.

இன்னும் வேண்டிய விபரங்களை என் முலமாக அறிந்து கொள்ளலாம்.

S. கனகசபை சிருப்பர்.

Std. 14.

தாயினும் நல்ல

(1-ம் பக்கத் தொடர்ச்சி) வேலையில் முனைந்திருப்பாள். இறைவனே அவ்வாறாகிய நினைப்பு மறப்பின்றி ஒரு பெற்றியை அன்பினைப் பொழிந்தவாறிருப்பன் என்பதுபற்றித் "தாயினும் சாலப் பரிந்து" என்றருளினார். என்பது திருவாசக உரையாசிரியர் கருத்து. ஒரு சிறு குழந்தை தாயிலும்போதே அம்மா என்று தன் தாயை அழைத்துக்கொண்டே எழும். அவ்

வாறே இறைவனடியார்கள் நித்திரையினின்றும் எழும் போழுதே இறைவனைத் தொழுதுகொண்டே எழுவார்கள். அவ்வாறு எழும் அடியார்களது வினைகள் நீராகும் படி சிவபெருமான் தமது தேகத்தில் திருநீறு பூசியிருக்கின்றார். இதனைத் திருக்கோவையாரில் ".... தொழு தெழுவார், வினை வளம் நீறெழ நீறணியப்பலவன் வெற்பில்" என மணிவாசகர் எடுத்துக்காட்டியுள்ளார். இந்தப்பாவடிக்கு "புதல்வனது தப்பாவிக்குத் தாய் மருந்துணை

யாழ்ப்பாணம் சைவபிராலானசபையாருக்காக, வண்ணப்பண்ணை காங்கேசன்துறை வீதி 450-ம் இலக்கத்திலுள்ள, சைவப்பிரகாச யந்திரசாலையில், யாழ்ப்பாணம் பிறவுள்வீதி, 2ம் ஒழுங்கை, 2ம் இலக்கத்தில் வசிக்கும் திரு. ஐயம்பிள்ளை சின்னத்தாரை அவர்களால் 5-10-1962 வெள்ளிக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பெற்றது. ஆசிரியர், நம. சிவப்பிரகாசம்.